

# Rom

## Chapter 5

Tamil Interlinear

Reference: Tamil Indian Revised Version (IRV)

- 1 Δικαιωθέντες οὖν ἐκ πίστεως, εἰρήνην  
நீதிமானாக்கப்பட்டு ஆகையால் -இலிருந்து விசுவாசம், சமாதானம்  
[G1344](#) [G3767](#) [G1537](#) [G4102](#) [G1515](#)
- ἔχομεν πρὸς τὸν Θεόν, διὰ τοῦ Κυρίου  
உடையவர்களாய்-இருக்கிறோம் -நோக்கி -ன் தேவன், மூலம் -ன் ஆண்டவர்  
[G2192](#) [G4314](#) [G3588](#) [G2316](#) [G1223](#) [G3588](#) [G2962](#)
- ἡμῶν, Ἰησοῦ Χριστοῦ,  
நம்முடைய, இயேசு கிறிஸ்து,  
[G1473](#) [G2424](#) [G5547](#)

இந்தவிதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறதினால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக தேவனிடம் சமாதானம் பெற்றிருக்கிறோம்.

- 2 δι' οὗ καὶ τὴν προσάγωγὴν ἐσχήκαμεν, τῆ πίστει, εἰς  
மூலம் யாரை -ம் -ன் அணுகல் பெற்றிருக்கிறோம், -ன் விசுவாசம், -க்காக  
[G1223](#) [G3739](#) [G2532](#) [G3588](#) [G4318](#) [G2192](#) [G3588](#) [G4102](#) [G1519](#)
- τὴν χάριν ταύτην, ἐν ᾗ ἐστέκαμεν; καὶ καυχώμεθα  
-ன் கிருபை இந்த, -இல் எதில் நிலைநிற்கிறோம்; மற்றும் பெருமைபாராட்டுகிறோம்  
[G3588](#) [G5485](#) [G3778](#) [G1722](#) [G3739](#) [G2476](#) [G2532](#) [G2744](#)
- ἐπ' ἐλπίδι τῆς δόξης τοῦ Θεοῦ.  
-மேல் நம்பிக்கை -ன் மகிமை -ன் தேவனுடைய.  
[G1909](#) [G1680](#) [G3588](#) [G1391](#) [G3588](#) [G2316](#)

அவர் மூலமாக நாம் இந்தக் கிருபைக்குள் பிரவேசிக்கும் பாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோம் என்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம்.

- 3 οὐ μόνον δέ, ἀλλὰ καὶ καυχώμεθα ἐν ταῖς  
இல்லை மட்டும் ஆனால், ஆனால் -ம் பெருமைபாராட்டுகிறோம் -இல் -ன்  
[G3756](#) [G3440](#) [G1161](#) [G0235](#) [G2532](#) [G2744](#) [G1722](#) [G3588](#)
- θλίψεσι, εἰδότες ὅτι ἡ θλίψις, ὑπομονὴν κατεργάζεται;  
உபத்திரவங்கள், அறிந்து என்று -ன் உபத்திரவம், பொறுமை உண்டாக்குகிறது;  
[G2347](#) [G1492](#) [G3754](#) [G3588](#) [G2347](#) [G5281](#) [G2716](#)

அதுமட்டும் இல்லை, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறது என்று நாங்கள் அறிந்து,

- 4 ἡ δὲ ὑπομονὴ, δοκιμὴ; ἡ δὲ δοκιμὴ, ἐλπίς.  
-ன் ஆனால் பொறுமை, சோதனை; -ன் ஆனால் சோதனை, நம்பிக்கை.  
[G3588](#) [G1161](#) [G5281](#) [G1382](#) [G3588](#) [G1161](#) [G1382](#) [G1680](#)

உபத்திரவங்களிலும் மேன்மைபாராட்டுகிறோம்.

5	ἡ	δὲ	ἐλαίς	ὀ	κατασχύνει,	ὄτι	ἡ	ἀγάπη
	-ன்	ஆனால்	நம்பிக்கை	இல்லை	வெட்கப்படுத்துகிறது,	ஏனெனில்	-ன்	அன்பு
	<a href="#">G3588</a>	<a href="#">G1161</a>	<a href="#">G1680</a>	<a href="#">G3756</a>	<a href="#">G2617</a>	<a href="#">G3754</a>	<a href="#">G3588</a>	<a href="#">G0026</a>
	τοῦ	Θεοῦ	ἐκκέχυται,	ἐν	ταῖς	καρδίαις	ἡμῶν,	διὰ
	-ன்	தேவனுடைய	சிந்தப்பட்டிருக்கிறது,	-இல்	-ன்	இருதயங்கள்	நம்முடைய,	மூலம்
	<a href="#">G3588</a>	<a href="#">G2316</a>	<a href="#">G1632</a>	<a href="#">G1722</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2588</a>	<a href="#">G1473</a>	<a href="#">G1223</a>
	Πνεύματος	Ἁγίου,	τοῦ	δोθέντος	ἡμῖν.			
	ஆவி	பரிசுத்தமான,	-ன்	கொடுக்கப்பட்ட	நமக்கு.			
	<a href="#">G4151</a>	<a href="#">G0040</a>	<a href="#">G3588</a>	<a href="#">G1325</a>	<a href="#">G1473</a>			

மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியானவராலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறதினால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.

6	ἔτι	γὰρ	Χριστός,	ὄντων	ἡμῶν	ἀσθενῶν	ἔτι,
	இன்னும்	ஏனெனில்	கிறிஸ்து,	இருக்கிறபோது	நம்முடைய	பலவீனர்களாய்	இன்னும்,
	<a href="#">G2089</a>	<a href="#">G1063</a>	<a href="#">G5547</a>	<a href="#">G1510</a>	<a href="#">G1473</a>	<a href="#">G0772</a>	<a href="#">G2089</a>
	κατὰ	καρὸν	ἰσχυρῶς	ἀσθενῶν.			
	-படி	காலம்	சார்பாக	அவபக்தர்களின்	மரித்தார்.		
	<a href="#">G2596</a>	<a href="#">G2540</a>	<a href="#">G5228</a>	<a href="#">G0765</a>	<a href="#">G0599</a>		

அன்றியும், நாம் பெலன் இல்லாதவர்களாக இருக்கும்போதே, குறித்தக் காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரர்களுக்காக மரித்தார்.

7	μολίς	γὰρ	ἰσχυρῶς	δικαίου	τις	ἀποθάνειτα;	
	ஆகும்-சிரமத்தில்	ஏனெனில்	சார்பாக	நீதிமானவனுக்காக	ஒருவன்	மரிப்பான்;	
	<a href="#">G3433</a>	<a href="#">G1063</a>	<a href="#">G5228</a>	<a href="#">G1342</a>	<a href="#">G5100</a>	<a href="#">G0599</a>	
	ἰσχυρῶς	γὰρ	τοῦ	ἀγαθοῦ,	τάχα	τις	καὶ
	சார்பாக	ஏனெனில்	-ன்	நல்லவனுக்காக,	ஒருவேளை	ஒருவன்	-ம்
	<a href="#">G5228</a>	<a href="#">G1063</a>	<a href="#">G3588</a>	<a href="#">G0018</a>	<a href="#">G5029</a>	<a href="#">G5100</a>	<a href="#">G2532</a>
	τολμῶ		ἀποθάνειν.				
	தேரீயப்படுகிறான்		மரிக்க.				
	<a href="#">G5111</a>		<a href="#">G0599</a>				

நீதிமானுக்காக ஒருவன் இறப்பது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான்.

8	συνίστησιν	δὲ	τῆν	ἐλπίδα	ἀγάπην	εἰς	ἡμᾶς	ὅ	Θεός,
	நிரூபிக்கிறார்	ஆனால்	-ன்	தன்னுடைய	அன்பை	-க்காக	நமக்கு	-ன்	தேவன்,
	<a href="#">G4921</a>	<a href="#">G1161</a>	<a href="#">G3588</a>	<a href="#">G1438</a>	<a href="#">G0026</a>	<a href="#">G1519</a>	<a href="#">G1473</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2316</a>
	ὄτι	ἔτι	ἀμαρτωλῶν	ὄντων	ἡμῶν,	Χριστός	ἰσχυρῶς	ἡμῶν	
	ஏனெனில்	இன்னும்	பாவிகளாய்	இருக்கிறபோது	நம்முடைய,	கிறிஸ்து	சார்பாக	நமக்கு	
	<a href="#">G3754</a>	<a href="#">G2089</a>	<a href="#">G0268</a>	<a href="#">G1510</a>	<a href="#">G1473</a>	<a href="#">G5547</a>	<a href="#">G5228</a>	<a href="#">G1473</a>	
	ἀσθενῶν.								
	மரித்தார்.								
	<a href="#">G0599</a>								

நாம் பாவிகளாக இருக்கும்போது கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த அவரது அன்பை நிரூபிக்கிறார்.

9	παλλῶ	ὅτι	μᾶλλον,	δικαιωθέντες	υἱὸν	ἐν	τῷ
	மிகுதியாக	ஆகையால்	இன்னும்-மிகுதியாக,	நீதிமானாக்கப்பட்டு	இப்போது	-இல்	-ன்
	<a href="#">G4183</a>	<a href="#">G3767</a>	<a href="#">G3123</a>	<a href="#">G1344</a>	<a href="#">G3568</a>	<a href="#">G1722</a>	<a href="#">G3588</a>
	ἀποθάνω	ἵνα	ἡμᾶς	δικαιώσωμεθα	δι'	αὐτοῦ	ἀπο
	இரத்தம்	அவருடைய,	இரட்சிக்கப்படுவோம்	மூலம்	அவர்	-இலிருந்து	-ன்
	<a href="#">G0129</a>	<a href="#">G0846</a>	<a href="#">G4982</a>	<a href="#">G1223</a>	<a href="#">G0846</a>	<a href="#">G0575</a>	<a href="#">G3588</a>
	ἀποθάνω.						
	கோபம்.						
	<a href="#">G3709</a>						

இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமாண்களாக்கப்பட்டிருக்க, தேவனுடைய கோபத்திற்குத் தப்பி அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமே.

- 10 εἰ γὰρ, ἔχθροὶ ὄντες, καταλλάγημεν τῷ  
ஆனால் ஏனெனில், பகைவர்களாய் இருக்கிறபோது, ஒப்புரவாக்கப்பட்டோம் -ன்  
[G1487](#) [G1063](#) [G2190](#) [G1510](#) [G2644](#) [G3588](#)
- Θεῷ δὲ τοῦ θανάτου τοῦ Υἱοῦ αὐτοῦ, πολλῶν  
தேவன் மூலம் -ன் மரணம் -ன் குமாரன் அவருடைய, மிகுதியாக  
[G2316](#) [G1223](#) [G3588](#) [G2288](#) [G3588](#) [G5207](#) [G0846](#) [G4183](#)
- μᾶλλον, καταλλάξεντες, σωθῆσόμεθα ἐν τῇ ζῳῇ  
இன்னும்-மிகுதியாக, ஒப்புரவாக்கப்பட்டு, இரட்சிக்கப்படுவோம் -இல் -ன் ஜீவன்  
[G3123](#) [G2644](#) [G4982](#) [G1722](#) [G3588](#) [G2222](#)
- αὐτοῦ.  
அவருடைய.  
[G0846](#)

நாம் தேவனுக்கு பகைவர்களாக இருக்கும்போது, அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவரோடு ஒப்புரவாக்கப்பட்டோம் என்றால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமே.

- 11 οὐ μόνον δέ, ἀλλὰ καὶ καυχόμενοι ἐν τῷ Θεῷ,  
இல்லை மட்டும் ஆனால், ஆனால் -ம் பெருமைபாராட்டுகிற -இல் -ன் தேவன்,  
[G3756](#) [G3440](#) [G1161](#) [G0235](#) [G2532](#) [G2744](#) [G1722](#) [G3588](#) [G2316](#)
- δὲ τοῦ Κυρίου ἡμῶν Ἰησοῦ Χριστοῦ, δι' οὗ ἡμῶν τῆν  
மூலம் -ன் ஆண்டவர் நம்முடைய இயேசு கிறிஸ்து, மூலம் யாரை இப்போது -ன்  
[G1223](#) [G3588](#) [G2962](#) [G1473](#) [G2424](#) [G5547](#) [G1223](#) [G3739](#) [G3568](#) [G3588](#)
- καταλαγῆν ἐλάβομεν.  
ஒப்புரவு பெற்றுக்கொண்டோம்.  
[G2643](#) [G2983](#)

அதுமட்டும் இல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாக நாம் தேவனுக்குள் களிகூறுகிறோம்.

- 12 Δὲ τοῦτο, ὡσαυτὸν δι' ἐνὸς ἀνθρώπου ἢ ἀμαρτία εἰς τὸν  
இதனினிமித்தம் இது, எப்படி மூலம் ஒரு மனிதன் -ன் பாவம் -க்காக -ன்  
[G1223](#) [G3778](#) [G5618](#) [G1223](#) [G1520](#) [G0444](#) [G3588](#) [G0266](#) [G1519](#) [G3588](#)
- κόσμον εἰσῆλθεν, καὶ διὰ τῆς ἀμαρτίας, ὁ θάνατος; καὶ  
உலகம் பிரவேசித்தது, மற்றும் மூலம் -ன் பாவம், -ன் மரணம்; மற்றும்  
[G2889](#) [G1525](#) [G2532](#) [G1223](#) [G3588](#) [G0266](#) [G3588](#) [G2288](#) [G2532](#)
- οὕτως εἰς πάντα ἀνθρώπου ὁ θάνατος διῆλθεν, ἐφ'  
அப்படியே -க்காக எல்லா மனிதர்களுக்கு -ன் மரணம் கடந்துசென்றது, -மேல்  
[G3779](#) [G1519](#) [G3956](#) [G0444](#) [G3588](#) [G2288](#) [G1330](#) [G1909](#)
- ὃ πάντες ἦμαρτον --  
எதில் எல்லாரும் பாவம்செய்தார்கள்--  
[G3739](#) [G3956](#) [G0264](#)

இப்படியாக, ஒரே மனிதனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே நுழைந்ததுபோலவும், எல்லா மனிதர்களும் பாவம் செய்ததினால், மரணம் எல்லோருக்கும் வந்ததுபோலவும் இதுவும் ஆனது.

13 ἔχρη γὰρ νόμος, ἀμαρτία ἦν ἐν κόσμῳ; ἀμαρτία  
 இதுவரை ஏனெனில் நியாயப்பிரமாணம், பாவம் இருந்தது -இல் உலகம்; பாவம்  
[G0891](#) [G1063](#) [G3551](#) [G0266](#) [G1510](#) [G1722](#) [G2889](#) [G0266](#)

δὲ οὐκ ἐλλογέται, μὴ ὄντος νόμου.  
 ஆனால் இல்லை கணக்கிடப்படுகிறது, இல்லை இருக்கிறபோது நியாயப்பிரமாணம்.  
[G1161](#) [G3756](#) [G1677](#) [G3361](#) [G1510](#) [G3551](#)

நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்பே பாவம் உலகத்தில் இருந்தது; நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது.

14 ἄλλα ἐβασίλευσεν ὁ θάνατος ἀπὸ Ἄδὰμ μὲχρι Μωϋσέως, καὶ  
 ஆனால் ஆட்சியாண்டது -ன் மரணம் -இலிருந்து ஆதாம் வரை மோசே, -ம்  
[G0235](#) [G0936](#) [G3588](#) [G2288](#) [G0575](#) [G0076](#) [G3360](#) [G3475](#) [G2532](#)

ἐπι τοῦ μὴ ἀμαρτήσαντας ἐπι τῷ ὁμῶματι τῆς παραβίασεως  
 -மேல் -ன் இல்லை பாவம்செய்த -மேல் -ன் சாயல் -ன் மீறுதல்  
[G1909](#) [G3588](#) [G3361](#) [G0264](#) [G1909](#) [G3588](#) [G3667](#) [G3588](#) [G3847](#)

Ἄδὰμ, ὅς ἐστιν τύπος τοῦ μᾶλλοντος.  
 ஆதாமின், யார் இருக்கிறார் மாதிரி -ன் வரப்போகிறவரின்.  
[G0076](#) [G3739](#) [G1510](#) [G5179](#) [G3588](#) [G3195](#)

அப்படியிருந்தும், மரணமானது ஆதாம் முதல் மோசே வரைக்கும், ஆதாமின் கீழ்ப்படியாமைக்கு இணையாகப் பாவம் செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது; அந்த ஆதாம், பின்பே வந்தவருக்கு முந்தின அடையாளமானவன்.

15 Ἄλλ' οὐχ ὧς τὸ παράπτωμα, οὕτως καὶ τὸ χάρισμα.  
 ஆனால் இல்லை -போல் -ன் மீறுதல், அப்படியே -ம் -ன் வரம்.  
[G0235](#) [G3756](#) [G5613](#) [G3588](#) [G3900](#) [G3779](#) [G2532](#) [G3588](#) [G5486](#)

εἰ γὰρ τῷ τοῦ ἐνός, παραπτῶματι, οἱ πολλοὶ  
 ஆனால் ஏனெனில் -ன் -ன் ஒருவனின், மீறுதல், -ன் பலர்  
[G1487](#) [G1063](#) [G3588](#) [G3588](#) [G1520](#) [G3900](#) [G3588](#) [G4183](#)

ἀπέθανον, πολλοὶ μᾶλλον ἢ χάρις τοῦ Θεοῦ,  
 மரித்தார்களோ, மிகுதியாக இன்னும்-மிகுதியாக -ன் கிருபை -ன் தேவனுடைய,  
[G0599](#) [G4183](#) [G3123](#) [G3588](#) [G5485](#) [G3588](#) [G2316](#)

καὶ ἢ ὡς ἐν χάρτι, τῆ τοῦ ἐνός ἂνθρῶπου, Ἰησοῦ  
 மற்றும் -ன் உசிதம் -இல் கிருபை, -ன் -ன் ஒரு மனிதனின், இயேசு  
[G2532](#) [G3588](#) [G1431](#) [G1722](#) [G5485](#) [G3588](#) [G3588](#) [G1520](#) [G0444](#) [G2424](#)

Χριστοῦ, εἰς τοῦ πολλοῦ ἐπερίσσευσεν.  
 கிறிஸ்துவின், -க்காக -ன் பலருக்கு பெருகியது.  
[G5547](#) [G1519](#) [G3588](#) [G4183](#) [G4052](#)

ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானது இல்லை. எப்படியென்றால், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனிதனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாகப் பெருகியிருக்கிறது.

16 καὶ οὐχ ὧς δι' ἐνός ἀμαρτήσαντος, τὸ δώρημα. τὸ  
 மற்றும் இல்லை -போல் மூலம் ஒரு பாவம்செய்தவனின், -ன் கொடை. -ன்  
[G2532](#) [G3756](#) [G5613](#) [G1223](#) [G1520](#) [G0264](#) [G3588](#) [G1434](#) [G3588](#)

μὲν γὰρ κρίμα, ἐξ ἐνός εἰς κατάκριμα; τὸ  
 உண்மையில் ஏனெனில் தீர்ப்பு, -இலிருந்து ஒரு -க்காக தண்டனைத்தீர்ப்பு; -ன்  
[G3303](#) [G1063](#) [G2917](#) [G1537](#) [G1520](#) [G1519](#) [G2631](#) [G3588](#)

δὲ χάρισμα ἐκ πολλῶν παραπτῶματων, εἰς δίκαιωμα.  
 ஆனால் வரம் -இலிருந்து பல மீறுதல்கள், -க்காக நீதிமானாக்குதல்.  
[G1161](#) [G5486](#) [G1537](#) [G4183](#) [G3900](#) [G1519](#) [G1345](#)

மேலும் ஒருவன் பாவம் செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவிற்கு ஒப்பானது இல்லை; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினால் தண்டனைக்குரியதாக இருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்குரியதாக இருக்கிறது.

17	εἰ	γὰρ,	τῷ	τοῦ	ἐνὸς	παπατωμάτι,	ὁ	θάνατος
	ஆனால்	ஏனெனில்,	-ன்	-ன்	ஒருவனின்	மீறுதல்,	-ன்	மரணம்
	<a href="#">G1487</a>	<a href="#">G1063</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3588</a>	<a href="#">G1520</a>	<a href="#">G3900</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2288</a>
	ἐβίασθε	οὓς	τοῦ	ἐνὸς,	πολλῶ	μᾶλλον	οἱ	τῆν
	ஆட்சியாண்டது	மூலம்	-ன்	ஒருவனின்,	மிகுதியாக	இன்னும்-மிகுதியாக	-ன்	-ன்
	<a href="#">G0936</a>	<a href="#">G1223</a>	<a href="#">G3588</a>	<a href="#">G1520</a>	<a href="#">G4183</a>	<a href="#">G3123</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3588</a>
	περισσεῖαν	τῆς	χάριτος,	καὶ	τῆς	δωρεᾶς	τῆς	δικαιοσύνης
	மிகுதி	-ன்	கிருபை,	மற்றும்	-ன்	உசிதம்	-ன்	நீதி
	<a href="#">G4050</a>	<a href="#">G3588</a>	<a href="#">G5485</a>	<a href="#">G2532</a>	<a href="#">G3588</a>	<a href="#">G1431</a>	<a href="#">G3588</a>	<a href="#">G1343</a>
	ἐν	ζῳῇ	βασίλειᾱ	οὐρανῶν,	οὓς	ἐνὸς,	Ἰησοῦ	Χριστοῦ.
	-இல்	ஜீவன்	ஆட்சியாளுவார்கள்,	மூலம்	-ன்	ஒருவனின்,	இயேசு	கிறிஸ்துவின்.
	<a href="#">G1722</a>	<a href="#">G2222</a>	<a href="#">G0936</a>	<a href="#">G1223</a>	<a href="#">G3588</a>	<a href="#">G1520</a>	<a href="#">G2424</a>	<a href="#">G5547</a>

அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாக, மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்கள் என்பது அதிக நிச்சயமே.

18	Ἄρα	οὕτως,	ὡς	δι'	ἐνὸς	παπατωμάτος,	εἰς	πάντας
	ஆகையால்	ஆகையால்,	எப்படி	மூலம்	ஒரு	மீறுதல்,	-க்காக	எல்லா
	<a href="#">G0686</a>	<a href="#">G3767</a>	<a href="#">G5613</a>	<a href="#">G1223</a>	<a href="#">G1520</a>	<a href="#">G3900</a>	<a href="#">G1519</a>	<a href="#">G3956</a>
	ἀνθρώπων	εἰς	κατὰ	κριμὰ,	οὕτως	καὶ	δι'	ἐνὸς
	மனிதர்களுக்கு	-க்காக	தண்டனைத்தீர்ப்பு,	அப்படியே	-ம்	மூலம்	ஒரு	
	<a href="#">G0444</a>	<a href="#">G1519</a>	<a href="#">G2631</a>	<a href="#">G3779</a>	<a href="#">G2532</a>	<a href="#">G1223</a>	<a href="#">G1520</a>	
	δικαιώματος,	εἰς	πάντας	ἀνθρώπων	εἰς	δικαίωσιν	ζῳῆς.	
	நீதிமானாக்குதல்,	-க்காக	எல்லா	மனிதர்களுக்கு	-க்காக	நீதிமானாக்குதல்	ஜீவனத்தின்.	
	<a href="#">G1345</a>	<a href="#">G1519</a>	<a href="#">G3956</a>	<a href="#">G0444</a>	<a href="#">G1519</a>	<a href="#">G1347</a>	<a href="#">G2222</a>	

எனவே, ஒரே மீறுதலினாலே எல்லா மனிதர்களுக்கும் தண்டனைக்குரிய தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனிதர்களுக்கும் ஜீவனைக் கொடுக்கும் நீதிக்குரிய தீர்ப்பு உண்டானது.

19	ὡσαυτὶ	γὰρ	οὓς	τῆς	παρὰ	τοῦ	ἐνὸς	ἀνθρώπου,
	எப்படி	ஏனெனில்	மூலம்	-ன்	கீழ்ப்படியாமை	-ன்	ஒரு	மனிதனின்,
	<a href="#">G5618</a>	<a href="#">G1063</a>	<a href="#">G1223</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3876</a>	<a href="#">G3588</a>	<a href="#">G1520</a>	<a href="#">G0444</a>
	κατεστάθησαν	οἱ	πολλοί,	οὕτως	καὶ	οὓς	τῆς	ὑπακοῆς
	நியமிக்கப்பட்டார்கள்	-ன்	பலர்,	அப்படியே	-ம்	மூலம்	-ன்	கீழ்ப்படிதல்
	<a href="#">G2525</a>	<a href="#">G3588</a>	<a href="#">G4183</a>	<a href="#">G3779</a>	<a href="#">G2532</a>	<a href="#">G1223</a>	<a href="#">G3588</a>	<a href="#">G5218</a>
	ἐνὸς,	δίκαιοι	κατασταθῆσονται	οἱ	πολλοί.			
	ஒருவனின்,	நீதிமான்களாக	நியமிக்கப்படுவார்கள்	-ன்	பலர்.			
	<a href="#">G1520</a>	<a href="#">G1342</a>	<a href="#">G2525</a>	<a href="#">G3588</a>	<a href="#">G4183</a>			

அன்றியும் ஒரே மனிதனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.

20	νόμος நியாயப்பிரமாணம் <a href="#">G3551</a>	δέ ஆனால் <a href="#">G1161</a>	παρεστῆλθεν, உள்ளுழைந்தது, <a href="#">G3922</a>	ἵνα -ன்பொருட்டு <a href="#">G2443</a>	παλεονόση பெருகும் <a href="#">G4121</a>	τὸ -ன் <a href="#">G3588</a>		
	παράπτωμα; மீறுதல்; <a href="#">G3900</a>	οὗ எங்கே <a href="#">G3757</a>	δέ ஆனால் <a href="#">G1161</a>	ἐπέλεονασεν பெருகியது <a href="#">G4121</a>	ἢ -ன் <a href="#">G3588</a>	ἀμαρτία, பாவம், <a href="#">G0266</a>	παρεπερὶσευσεν மிகுதியாக-பெருகியது <a href="#">G5248</a>	ἢ -ன் <a href="#">G3588</a>
	χάρις, கிருபை, <a href="#">G5485</a>							

மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாகப் பெருகினது.

21	ἵνα -ன்பொருட்டு <a href="#">G2443</a>	ᾧσαρε எப்படி <a href="#">G5618</a>	ἐβασίλευσεν ஆட்சியாண்டது <a href="#">G0936</a>	ἢ -ன் <a href="#">G3588</a>	ἀμαρτία பாவம் <a href="#">G0266</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	τῷ -ன் <a href="#">G3588</a>	θαλάτῳ, மரணம், <a href="#">G2288</a>	ὁπτῶς அப்படியே <a href="#">G3779</a>
	καὶ -ம் <a href="#">G2532</a>	ἢ -ன் <a href="#">G3588</a>	χάρις கிருபை <a href="#">G5485</a>	βασίλειόν ஆட்சியாளும் <a href="#">G0936</a>	δὲ மூலம் <a href="#">G1223</a>	δικαιοσύνης, நீதி, <a href="#">G1343</a>	εἰς -க்காக <a href="#">G1519</a>	ζῆλον ஜீவன் <a href="#">G2222</a>	αἰώνιον, நித்தியமான, <a href="#">G0166</a>
	δὲ மூலம் <a href="#">G1223</a>	Ἰησοῦ இயேசு <a href="#">G2424</a>	Χριστοῦ கிறிஸ்து <a href="#">G5547</a>	τοῦ -ன் <a href="#">G3588</a>	Κυρίου ஆண்டவர் <a href="#">G2962</a>	ἡμῶν. நம்முடைய. <a href="#">G1473</a>			

ஆதலால் பாவம் மரணத்தை ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக நீதியினாலே நித்தியஜீவனை ஆண்டுகொண்டது.